(3) அறிவிப்புகள் — தொடர்ச்சி.

(இ) நிதி ஒதுக்க (எண் 6) சட்ட முன்வடிவு, 1979.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பேரவைக்கு ஓர் அறிவிப்பு தமிழ்நாடு, 1979 ஆம் ஆண்டு நிதி ஒதுக்க (எண் 6) சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதற்கும், ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதற்கும் ஆளுநர் அவர்கள் தமது இசைவைத் தெரிவித் திருக்கிறார்கள்.

(6) அரசினர் சட்ட முன்வடிவு.

நிதி ஒதுக்க (எண் 6) சட்ட முன்வடிவு, 1979.

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : தலைவர் அவர்களே, நான் கீழ்க்கண்ட தீர்மானத்தை முன் மொழிகிறேன். ''தமிழ் நாடு, 1979ஆம் ஆண்டு நிதி ஒதுக்க (எண் 6) சட்ட முன் வடிவை பேரவை முன் அறிமுகம் செய்ய அனுமதி கோரு கிறேன்.

தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்பெற்று, நிறை வேற்றப் பெற்று, அனுமதி வழங்கப்பெற்றது.

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : சட்ட முன்வடிவை பேரவை முன் அறிமுகப்படுத்துகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப் பெற்றிருக்கிறது.

பேரவையின் இன்றைய அலுவல்கள் இத்துடன் முடிவுற்று, 2.11.1979 காலை 9 மணிக்கு பேரவை மீண்டும் கூடும்.

பின்னர் பேரவை பிற்பகல் 1.02 மணிக்கு ஒத்திவைக்கப் பெற்றது.

TRUTH ALONE TRIUMPHS

(7) பேரவைமுன் வைக்கப்பெற்ற ஏடுகள்.

அ. சட்டப்படிக்கான விதிகளும் ஆணைகளும்.

173. தமிழ்நாடு 1968-ஆம் ஆண்டு பீடி, சிகரட் தொழி லாளர்கள் (வேலை நிபந்தனைகள்) விதிகளில் சில மாற்றங்கள் செய்வது குறித்து தொழிலாளர் வேலை வாய்ப்புத் துறையின் 4-7-1979—ஆம் தேதியிடப் பெற்ற அரசாணை எண் 1097-ல் வெளியான அறிவிப்பு [தமிழ்நாடு 1966—ஆம் ஆண்டு பீடி. சிகரட் தொழிலாளர்கள் (வேலை நிபந்தனைகள்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 32/1966) 44 (4)வது பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது).

1979 அக்டோபர் 31]

174. திருமங்கலம் நகராட்சி மன்றத்தில் அரிசனங்களுக்கு ஒரு இடமும், பெண்களுக்கென ஒரு இடமும் ஒதுக்கவும் திருமங்கலம் நகராட்சியை 20 வார்டுகளாகப் பிரிப்பது குறித்தும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறையின் 25.7.1979 ஆம் தேதியிடப்பெற்ற 1139-ஆம் எண் அரசாணையில் வெளியான அறிவிப்பு [தமிழ்நாடு 1920 ஆம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 5/1920) 304 (d) பிரிவின் கீழ் பேரவையின்முன் வைக்கப்பெற்றது].

ஆ. அறிக்கைகள், அறிவிப்புகள், ஏனைய தாள்கள்.

20. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குறித்து 1973-74-ஆம் ஆண்டிற்கான பொது நிறுவனங்கள் குழு அளித்த மூன்றாவது அறிக்கையில் கண்டுள்ள பரிந்துரைகளின் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பொது நிறுவனங்கள் குழுவின் அறிக்கை (ஆறாவது பேரவை) (பத்தாவது அறிக்கை).

21. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் குறித்து 1974-75—ஆம் ஆண்டிற்கான பொது நிறுவனங்கள் குழு அளித்த நான்காவது அறிக்கையில் கண்டுள்ள பரிந்துரைகளின் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பொது நிறுவனங்கள் குழுவின் அறிக்கை (ஆறாவது பேரவை)(பதினோராவது அறிக்கை).

*வெட்டுத் தீர்மானங்கள் தனியே அனுப்பப் பெற்றுள்ளன.

LEGISLATIVE ASSEMBLY வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS

இணைப்பு I.

[459-ம் பக்கத்திலுள்ள உடுக்குறியிட்ட வினா எண். 56-க்கான விடையைக் காண்க]

விடை.

(அ) வீரிய ஒட்டுத் தென்னை சாகுபடி திட்டத்தின் கீழ் சென்ற ஆண்டு (1978-79) சுமார் 30,000 வீரிய ஒட்டுத் தென்னங்கன்றுகள் வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள நவ்லக் பண்ணையிலும், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேப்பங்குளத்திலும் உற்பத்தி செய்யப்பட்டன. நடப்பு ஆண்டில் (1979—80) 35,000 கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

(ஆ) 18.1.1979 வரையில் தனி நபர்களிடமிருந்து பெற்ற விண்ணப்பங்களுக்குக் கன்றுகளின் வளர்ச்சி, கையிருப்பிலுள்ள கன்றுகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டு கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. உதவி பயிர் நிபுணர் நவ்லாக் இந்த